



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்  
பாராளுமன்றம்

நீதித்துறை (திருத்தம்)

1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத்  
திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

நீதி அமைச்சர் அவர்களால் 2018, மாச்சு மாதம் 06 ஆம் திகதியன்று  
சமர்ப்பிக்கப்பட்டது

(2018, பெப்புருவரி மாதம் 06 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

[ 235 ஆம் சட்டமூலம் ]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது  
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 28.00

தபாற் செலவு : ரூபா 15.00



இச்சட்டமூலத்தை [www.documents.gov.lk](http://www.documents.gov.lk) எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

### சட்டப்பயன் பற்றிய கூற்று

**வாசகம் 2 :** இவ்வாசகம், (இதனகத்துப்பின்னர்” முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவை உடனடுத்து 12அ, 12ஆ மற்றும் 12இ என்னும் புதிய பிரிவுகளை உட்புகுத்துவதன்மூலம் அதனைத் திருத்துவதுடன், அப்புதிய பிரிவுகளின் சட்டப்பயனானது-

- (அ) முதன்மைச் சட்டவாக்கத்துக்கான ஆறாம் அட்டவணையிற் குறித்துரைக்கப்பட்ட தவறுகளினதும், அத்தகைய ஏதேனும் தவறின் அதே நடவடிக்கையின்போது புரியப்பட்ட வேறேதேனும் தவறினதும் விளக்கங்களை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் விளங்கு வதற்கும் கேட்டுத் தீர்மானிப்பதற்கும் ஏற்பாடுசெய்வதாகும்;
- (ஆ) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் அமைப்பைக் குறித்துரைப்பதாகும்;
- (இ) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் அமைவிடத்தை அல்லது அமைவிடங்களைக் குறித்துரைப்பதற்கு அமைச்சரை இயலச்செய்வதாகும்;
- (ஈ) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளைத் தொடுப்பதற்குச் சட்டத்துறைத் தலைமையதிபதியையும் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதியையும் இயலச்செய்வதாகும்;
- (உ) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் விளக்கங்களுக்கு ஏற்புடையனவாக வேண்டிய வேறு குறித்தசில ஏற்பாடுகளைச் செய்வதாகும்;
- (ஊ) நிரந்தர நீதாயமேல் நீதிமன்றத்திலிருந்தான மேன்முறையீடொன்று உயர்நீதிமன்றத்தின் ஐந்துக்குக் குறையாத நீதிபதிகளைக் கொண்டவொரு குழுத்தினால் கேட்கப்படுவதற்கு ஏற்பாடு செய்வதாகும்; அத்துடன்
- (எ) இத்திருத்தத்தின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாததாகவிருக்கும் எழுத்திலான வேறு சட்டத்தைப் பொருளமைத்துக்கொள்வதற்கு ஏற்பாடுசெய்வதாகும்.

**வாசகம் 3 :** இவ்வாசகம், “இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதி” என்னும் சொல்லமைப்பின் வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன்மூலம் முதன்மைச் சட்டவாக்கத்தின் 63 ஆம் பிரிவைத் திருத்துவதாகும்.

**வாசகம் 4:** இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் ஐந்தாம் அட்டவணையை உடனடுத்து ஆறாம் அட்டவணையைச் சேர்ப்பதன்மூலம் அச்சட்டவாக்கத்தைத் திருத்துவதாகும்.

## நீதித்துறை (திருத்தம்)

ச.வ.-ஓ. 59/2017

### 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்  
தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:-

1. இச்சட்டம், 2018 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, நீதித்துறை சருக்கப்பெயர்.  
(திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

- 5 2. (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் 1978 ஆம்  
குறிப்பீடுசெய்யப்படும்) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, ஆண்டின்  
நீதித்துறைச் சட்டம், அதன் 12 ஆம் பிரிவை உடனடுத்துப் 2 ஆம்  
பின்வரும் புதிய பிரிவுகளை உட்புகுத்துவதன்மூலம் இத்தாற் இலக்கச்  
12-அ, 12-ஆ சட்டத்தில்  
12-அ, 12-ஆ மற்றும் 12இ  
என்னும் புதிய  
பிரிவுகளை  
உட்புகுத்துதல்.
- 10 மற்றும் 12இ என்னும் பிரிவுகளாகப் பயனுறுதல் வேண்டும்:-
- “நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம். 12அ.(1) இச்சட்டத்தில் அல்லது வேறேதேனும்  
எழுத்திலான சட்டத்தில் முரணாக எது எவ்வா  
றிருப்பினும், நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம்,  
(7) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய,  
15 எழுத்திலான சட்டத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட  
முறையில் இச்சட்டத்துக்கான ஆறாம் அட்ட  
வணையிற் குறித்துரைக்கப்பட்ட தவறுகள்  
தொடர்பில் எவரேனுமாளுக்கெதிராகக் குற்றப்  
பத்திரத்தின்மீதான எல்லாக் குற்றவழக்குகளை  
20 யும், அத்தகைய ஏதேனும் தவறின் அதே நட  
வடிக்கையின்போது புரியப்பட்ட வேறேதேனும்  
தவறையும் கேட்டு, விளங்கித் தீர்மானித்தல்  
வேண்டும்.

### நீதித்துறை (திருத்தம்)

(2) அத்தகைய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மொன்று, இலங்கைக் குடியரசின் மேல் நீதிமன்ற நீதிபதிகளுள்ளிருந்து நீதிச்சேவை ஆணைக்குழு வினால் பெயர்குறித்துநியமிக்கப்பட்ட, ஒன்றாக அமர்கின்ற மூன்று நீதிபதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்; அவர்களுள் ஒரு நீதிபதி, அத்தகைய நீதிமன்றத்தின் தவிசாளராக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்.

(3) ஒன்பதாம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் முரணாக எது எவ்வாறிருப்பினும், நிரந்தர நீதாய மேல் நீதிமன்றமானது -

(அ) இலங்கையில் முழுமையாக அல்லது பகுதியளவில் எவ்வேறுமாளினால் புரியப்பட்ட; அல்லது

(ஆ) இலங்கையின் ஆள்புலத்துக்கு வெளியே யுள்ள ஏதேனுமிடத்தில் அல்லது எத்தகைய வகுதியினதுமான ஏதேனும் கப்பலில் அல்லது வானூர்தியில் அல்லது அவை தொடர்பாக இலங்கைப் பிரசையொருவரினால் எங்கேனும் புரியப்பட்ட,

(1) ஆம் உட்பிரிவிற் குறிப்பீடு செய்யப்படும் தவறுகள் தொடர்பில் நியாயாதிக்கங் கொண்டிருத்தல் வேண்டும்.

(4) (அ) வேறேதேனும் எழுத்திலான சட்டத்தில் முரணான ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும்,

அமைச்சர், வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளைமூலம், நிரந்தர நீதாய மேல் நீதிமன்றங்களின் அமைவிடத்தை அல்லது அமைவிடங்களைக் குறித்துரைக்கலாம்.

5 (ஆ) அமைச்சர், நிரந்தர நீதாய மேல் நீதிமன்றங்களின் அமைவிடத்தை அல்லது அமைவிடங்களைக் குறித்துரைப்பதில், நீதிச்சேவை ஆணைக்குழுவைக் கலந்தாலோசித்தல் வேண்டும்.

10 (5)(அ) அமைச்சர், வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளையின்மூலம் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் அத்தகைய நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

15 (ஆ) அமைச்சர் அத்தகைய நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், நீதிச்சேவை ஆணைக்குழுவைக் கலந்தாலோசித்தல் வேண்டும்.

20 (6) (அ) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் எவரேனும் நீதிபதி ஏதேனும் விளக்கம் தொடங்கு முன்னர் அல்லது தொடங்கிய பின்னர் இறக்குமிடத்து அல்லது பதவிலிருந்து அல்லது அதன் முழுமையை அல்லது பாகத்தைக் கேட்பதி  
25 லிருந்து விடுவிக்கப்படுவதற்குக் கோருமிடத்து, அல்லது செயலாற்றுவதற்கு மறுக்குமிடத்து அல்லது இயலாதவராக வருமிடத்து அல்லது மேல் நீதிமன்றத்தின் நீதிபதியொருவராக வேறு வகையாக இல்லாதொழியுமிடத்து, நீதிச்சேவை ஆணைக்குழு எந்த இறப்பு, விலகலை, விடுவிப்பு, மறுப்பு, இயலாமை அல்லது காரணம் அத்தகைய நீதிபதியை அத்தகைய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியொருவராக இல்லாதொழிவதனைச்

### நீதித்துறை (திருத்தம்)

செய்விக்கின்றதோ அந்த இறப்பு, விலகுகை, விடுவிப்பு, மறுப்பு, இயலாமை அல்லது வேறு காரணம் ஏற்பட்டதிலிருந்து இருவாரங்களுக்குப் பிந்தாமல், அத்தகைய விளக்கத்தின் முழுமையை அல்லது ஏதேனும் பாகத்தைக் கேட்பதற்கு இலங்கைக் குடியரசின் மேல்நீதிமன்றத்தினது வேறொரு நீதிபதியை அவரினிடத்தில் பெயர் குறித்து நியமித்தல் வேண்டும்.

(ஆ) பந்தி (அ)வின் கீழ் புதிய நீதிபதியொருவர் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய பெயர்நியமனத்துக்குமுன்னர் பெறப்பட்ட ஏதேனும் சான்ற மீளப்பெறுதல் அவசியமாக லாகாது என்பதுடன், நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம், அத்தகைய பெயர்நியமனத்துக்கு நேர்முன்னர் விளக்கமானது எக்கட்டத்தில் இருந்ததோ அக்கட்டத்திலிருந்து விளக்கத்தைத் தொடர்ந்து நடாத்துவதற்கு உரித்துடையதாதலும் வேண்டும்.

(7) விடயத்துக்கேற்ப, சட்டத்துறைத் தலைமையதிபதி அல்லது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதி, (1) ஆம் உட்பிரிவிற் குறிப்பீடு செய்யப்பட்ட தவறின் -

(அ) தன்மையும் சூழ்நிலைகளும்;

(ஆ) பாரதூரமான தன்மை;

(இ) சிக்கலான தன்மை;

(ஈ) பலிக்குட்படுத்தப்பட்டவரின் மீதான தாக்கம்; அல்லது

(உ) அரசின் மீதான தாக்கம்,

என்பனவற்றைக் கவனத்துட்கொண்டு, நீதிநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் மற்றும் தேசிய நலன்கருதியும் நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளைத் தொடுத்தல் வேண்டும்.

(8) நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத்தின் முன்னரான விளக்கமொன்று,-

5 (அ) சட்டத்துறைத் தலைமையதிபதியினாலான அல்லது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதியினாலான குற்றப் பத்திரத்தின் மேல் நடாத்தப்படுதல் வேண்டும்;

10 (ஆ) துரிதமான முறையில் நடாத்தப்பட்டு நிறைவுசெய்யப்படுதல் வேண்டும்; அத்துடன்

15 (இ) பதியப்படவேண்டிய விதிவிலக்கான சூழ்நிலைகள் தேவைப்படுத்தினாலொழிய, துரிதமான தீர்த்துவைத் தலை உறுதிப்படுத்துவதற்கு நாளாந்தம் கேட்கப்படுதல் வேண்டும். வேறே தேனும் நீதிமன்றத்தில் அல்லது நியாய சபையில் அதேதேயன்று தோன்றுவதற்கான அமர்த்துகை உட்பட ஏதேனும் காரணத்துக்காகக் குறிப்பிட்டவொரு தேதியன்று குறிப்பிட்டவொரு சட்டத்தரணி நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத்தின் முன்னர் தோன்றுவதற்கு இயலாதிருக்கின்றமை, விளக்கத்தைத் தொடங்கும் தேதியைப் பின் 20 போடுவதற்கான ஏதுவாகவிருத்தலாகாது அல்லது விளக்கத்தைப் பின் 25 போடுவதனைத் தேவைப்படுத்துகின்ற விதிவிலக்கான சூழ்நிலைகளாகக் கருதப்படுதலாகாது.

30 (9) ஆயிரத்துத்தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை

### நீதித்துறை (திருத்தம்)

- முறைச் சட்டக்கோவைச் சட்டத்தினதும் 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல்பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வுசெய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தினதும் வேறே தேனும் எழுத்திலான சட்டத்தினதும் ஏற்பாடுகள், ஏற்றமாற்றங்களுடன், நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத்தின் முன்னர் வழக்கு நடவடிக்கைகளையும் விளக்கங்களையும் தொடுத்தலுக்கு ஏற்புடையனவாதல் வேண்டும்.
- 10 மேன் முறையீட்டுரிமை. 12ஆ. (1) பிரிவு 12அ வின் கீழ் நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றமொன்றினால் நடாத்தப்பட்ட விளக்கமொன்றில் அளிக்கப்பட்ட ஏதேனும் தீர்ப்பு, தண்டனை தீர்ப்பு அல்லது கட்டளைக்கெதிரான மேன் முறையீட்டுவான்று, அத்தகைய தீர்ப்பு, தண்டனை தீர்ப்பு அல்லது கட்டளை அளிக்கப்பட்டதிலிருந்து இருபத்தெட்டு நாட்களினுள் உயர் நீதிமன்றத்துக்குச் செய்யப்படுதல் வேண்டுமென்பதுடன், பிரதம நீதியரசரினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அந்நீதிமன்றத்தின் ஐந்துக்குக் குறையாத நீதிபதிகள் குழாமொன்றினால் கேட்கப்படுதலும் வேண்டும். பிரதம நீதியரசர் தம்மைத் தானே அத்தகைய குழாத்துக்குப் பெயர்குறித்து நியமித்தல் சட்டமுறையானதாதல் வேண்டும்.
- 25 (2) யூரர் சபையில்லாமல் விளங்கப்படும் வழக்குகளில் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தண்டனைத் தீர்ப்புகள் அல்லது கட்டளைகளுக்கெதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கான மேன் முறையீடுகளை ஆளுகின்ற 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தினதும் 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல்பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வுசெய்வதற்கான
- 30



5 ஆணைக்குழுச் சட்டத்தினதும் வேறேதேனும் எழுத் திலான சட்டத்தினதும் ஏற்பாடுகள், ஏற்ற மாற்றங் களுடன், 12அ என்னும் பிரிவின் கீழ் நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத்தின் முன்னர் நடாத்தப்பட்ட விளக்கமொன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கள், தண்டனை தீர்ப்புகள் அல்லது கட்டளைகளுக் கெதிராக (1) ஆம் உட்பிரிவின் கீழ் உயர்நீதிமன்ற த்துக்குச் செய்யப்பட்ட மேன்முறையீடுகளுக்கு ஏற்புடையனவாதல் வேண்டும்.

10 (3) இப்பிரிவின் கீழ் செய்யப்பட்ட எதேனும் மேன்முறையீடு, துரிதமான முறையில் கேட்டுத் தீர்க்கப்படுதல் வேண்டும்.

15 நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத்தில் எந்தத் தவறு களுக்கெதிராகக் குற்றவழக்குத் தொடுக்கப்படு கின்றதோ அந்தத் தவறுகள் 20 தொடர்பாக எழுத்திலான சட்டத்தைப் பொருளமைத்தக் கொள்ளுதல். 12இ. பிரிவு 12அ வின் (1) ஆம் உட்பிரிவின் குறிப்பீடு செய்யப்பட்ட தவறொன்று தொடர்பில், 12அ என்னும் பிரிவின் (8) ஆம் உட்பிரிவின் நியதிகளின்படி நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத் தில் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் தொடுக்கப் பட்டுள்ளவிடத்து, இயைபான சட்டத்தில் வேறே தேனும் நீதிமன்றத்துக்கான குறிப்பீடொன்று, நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் கோப்பிடப்பட்ட தேதியிலிருந்து நிரந்தர நீதாய் மேல் நீதிமன்றத்துக்கான குறிப்பீடொன்றாகக் கருதப்படுதல் வேண்டும்.”.

25 3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 63 ஆம் பிரிவு, “மாவட்ட நீதிமன்றங்கள்” மற்றும் “நீதிவான் நீதிமன்றங்கள்” என்னும் சொல்லமைப்புகளின் வரைவிலக்கணங்களை உடனடுத்துப் பின்வரும் வரைவிலக்கணங்களை உட்புகுத்துவதன் மூலம் இத்தாற்றிருத்தப்படுகின்றது:- முதன்மைச் சட்டவாக்கத்தின் 63-ஆம் பிரிவைத் திருத்துதல்.

30 ““இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் தலைமையதிபதி” என்பது, 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக் குழுச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிப்பாளர் 35 தலைமையதிபதி என்று பொருளாகும்.”.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் ஐந்தாம் அட்டவணையை முதன்மைச் சட்டவாக்கத்தில் உடனடுத்துப் பின்வரும் அட்டவணையைச் சேர்ப்பதன் மூலம் சட்டவாக்கத்தில் அச்சட்டவாக்கம் இத்தாற்றிருத்தப்படுகின்றது:- ஆறாம் அட்டவணையைச் சேர்த்தல்.

“ஆறாம் அட்டவணை [பிரிவு 12அ (1)]

5	நிரை I	நிரை II
	சட்டம்	பிரிவும் தவறும்
10	தண்டனைச் சட்டக்கோவை (அத்தியாயம் 19).	366 - திருட்டு. 386 - குற்றமுறையான ஆதனக் கையாடல்.
15		387 - இறப்பெய்திய ஆளொருவர் இறக்கும் நேரத்தில் அவரது உடைமையில் வைத்திருந்த ஆதனத்தை நேர்மையான மாகக் கையாடல். 388 - குற்றமுறையான நம்பிக்கைத் துரோகம்.
20		390 - பொருட்களை ஏற்றி இறக்குபவர் முதலியோரால் புரியப்படும் குற்ற முறையான நம்பிக்கைத் துரோகம். 391 - எழுதுநர் அல்லது சேவையாளர் ஒருவரால் புரியப்படும் குற்றமுறையான நம்பிக்கைத் துரோகம்.
25		392 - பகிரங்க சேவையாளர் அல்லது வங்கியாளர், வணிகர் அல்லது முகவர் என்போரால் புரியப்படும் குற்றமுறையான நம்பிக்கைத் துரோகம்.
30		392அ - பணம் அல்லது பணத்தின் இருப்புத் தொடர்பில் பகிரங்க சேவையாளரால் புரியப்படும் குற்றமுறையான நம்பிக்கைத் துரோகம்.

5	392ஆ - அஞ்சற்பொருட்கள் தொடர்பில் முகவரால் புரியப்படும் குற்றமுறையான நம்பிக்கைத்துரோகம்.
	394 - களவாடப்பட்ட ஆதனத்தை நேர்மையீனமாகப் பெறுதல்.
	395 - களவாடப்பட்ட ஆதனங்களில் வழமையாக வியாபாரஞ்செய்தல்.
	396 - களவாடப்பட்ட ஆதனத்தை ஒளித்துவைப்பதில் உதவிபுரிதல்.
10	398 - ஏமாற்றுதல்.
	399 - ஆள்மாறாட்டஞ்செய்து ஏமாற்றுதல்.
15	401 - எவ்வாளின் அக்கறையை தவறாளர் பாதுகாக்கக் கட்டுப்பட்டுள்ளாரோ அவ்வாளுக்கு அதனால் முறைகேடான இழப்பு ஏற்படலாம் என்ற அறிவுடன் ஏமாற்றுதல்.
20	403 - ஏமாற்றலும் ஆதனத்தை ஒப்படைக்குமாறு நேர்மையீனமாகத் தூண்டுதலும்.
25	404 - கடன் தருநருக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படுதலைத் தவிர்த்தற்காக ஆதனத்தை நேர்மையீனமாக அல்லது மோசடியாக அகற்றுதல் அல்லது மறைத்து வைத்தல்.
30	405 - தவறாளருக்கு வருமதியான ஒரு தனிசை அல்லது கோரிக்கையை அவரின் கடன் தருநருக்கு கிடைக்காதிருக்கும் வண்ணம் நேர்மையீனமாக அல்லது மோசடியாகத் தடுத்தல்.
35	406 - பிரதிபயன் பற்றி பொய்யான கூற்றைக் கொண்டுள்ள அறுதியுறுதியை நேர்மையீனமாக அல்லது மோசடியாக நிறைவேற்றுதல்.
40	407 - ஆதனத்தை நேர்மையீனமாக அல்லது மோசடியாக அகற்றுதல் அல்லது ஒளித்துவைத்தல் அல்லது கோரிக்கையை விட்டுவிடல்.

5	452 - பொய் ஆவணம் புனைதல்.
	453 - பொய் ஆவணம் ஆக்கல்.
	455 - நீதிமன்றப் பதிவேட்டை அல்லது பிறப்பு முதலியவற்றின் பகிரங்க இடாப்பைப் பொய்யாகப் புனைதல்.
	456 - பெறுமதியான பிணையை அல்லது மரண சாசனத்தைப் பொய்யாகப் புனைதல்.
10	457 - ஏமாற்றும் நோக்கத்துக்காகப் பொய் ஆவணம் புனைதல்.
	459 - பொய்யாகப் புனையப்பட்ட ஆவண மொன்றை உண்மையானதாகப் பயன்படுத்தல்.
15	460 - 456ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப் படற்பாலதான ஏதேனும் பொய் ஆவணம் புனைதலைப் புரியும் உளக் கருத்துடன் போலியான இலச்சினை, தகடு முதலியவற்றை ஆக்குதல் அல்லது உடைமையில் வைத்திருத்தல்.
20	
25	461 - வேறுவிதமாகத் தண்டிக்கப்படற்பாலதான ஒரு பொய் ஆவணம் புனைதலைப் புரியும் உளக்கருத்துடன் போலியான இலச்சினை, தகடு முதலியவற்றை ஆக்குதல் அல்லது உடைமையில் வைத்திருத்தல்.
30	462 - பொய்யாகப் புனையப்பட்டதென அறிந்துகொண்டு உண்மையான தெனப் பயன்படுத்தும் உளக்கருத்துடன் பொய்யாகப் புனையப்பட்ட பதிவேட்டை அல்லது பெறுமதியான பிணையை அல்லது மரண சாசனத்தை உடைமையில் வைத்திருத்தல்.
35	
40	463 - 456 ஆம் பிரிவில் விவரிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மையை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் சின்னத்தை அல்லது குறியைப் போலியாகப் புனைதல் அல்லது போலியாகக் குறியிடப்பட்ட பொருளை உடைமையில் வைத்திருத்தல்.

<p>5</p>	<p>464 - 456 ஆம் பிரிவில் விவரிக்கப்பட்ட ஆவணங்கள் தவிர்ந்த ஆவணங்களின் உண்மையை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் சின்னத்தை அல்லது குறியைப் போலியாகப் புனைதல் அல்லது போலியாகக் குறிப்பிடப்பட்ட பொருளை உடைமையில் வைத்திருத்தல்.</p> <p>467 - கணக்குகளைப் பொய்ப்பித்தல்.</p> <p>468 - ஏதேனும் நாணயத்தாள், வங்கிப் பத்திரம் அல்லது நாணயத்தின் ஏதேனும் போலியுருவை உடைமையில் வைத்திருத்தல்.</p> <p>100, 101, 101அ, 102, 113அ, 113ஆ - இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ள, தண்டனைச் சட்டக்கோவையின் தவறுகளைப் புரிவதற்குச் சதிசெய்தலும் உடந்தையளித்தலும்.</p>
<p>20</p> <p>25</p>	<p>2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பணம் தாய்தாக்கல் தடைச் சட்டம்.</p> <p>3 - பணம் தாய்தாக்கல் தவறு</p> <p>4 - இப்பிரிவின் கீழ் தவறொன்றாக அமைகின்ற ஒருசெயல்.</p> <p>இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ள, பணம் தாய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழான தவறுகளைப் புரிவதற்குச் சதி செய்தலும் உடந்தையளித்தலும்.</p>
<p>30</p> <p>35</p>	<p>(26 ஆம் அத்தியாயமான) இலஞ்சச் சட்டம்.</p> <p>14 - நீதிமுறை அலுவலர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலஞ்சம் கொடுத்தல்.</p> <p>15 - பகிரங்க அலுவலர்களை நேர்காணலுக்காகப் பாராளுமன்ற உறுப்பினரினால் அவாநிறைவு ஏற்றுக் கொள்ளப்படுதல்.</p> <p>16 - பொலிசு அலுவலர்கள், சமாதான அலுவலர்கள் மற்றும் வேறு பகிரங்க அலுவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்தல்.</p>

	17 - ஒப்பந்தங்கள் தொடர்பாக உதவியளிப்பதற்காக அல்லது செல்வாக்குச் செலுத்துவதற்காக இலஞ்சம் கொடுத்தல்.
5	18 - கேள்விப்பட்ட திரங்களை மீளப் பெறுவதனைப் பெற்றுக்கொடுப்பதற்காக இலஞ்சம் கொடுத்தல்.
10	19 - அரசாங்க அலுவல் தொடர்பில் இலஞ்சம் கொடுத்தல்.
15	20 - உரிமைக் கோரிக்கைகளைச் செலுத்துதல், நியமனங்கள், தொழில்கள், மானியக்கொடைகள், குத்தகைகள் மற்றும் வேறு நன்மைகள் சம்பந்தமாக இலஞ்சம் கொடுத்தல்.
20	21 - அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களையுடைய ஆட்களினால் பகிரங்க அலுவலர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுதல்.
25	22 - உள்ளூர்திகாரசபையின் அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் ஆளும் குழுவின் உறுப்பினருக்கு இலஞ்சம் கொடுத்தல் மற்றும் உள்ளூர்திகாரசபையின் அல்லது அத்தகைய நிறுவனத்தின் அலுவலருக்கு அல்லது ஊழியருக்கு இலஞ்சம் கொடுத்தல்.
30	23 - உள்ளூர்திகாரசபையின் அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் ஆளும் குழுவின் உறுப்பினரினது வாக்கின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு அச்சுறுத்துதல்களை அல்லது மோசடியை அல்லது இலஞ்சத்தைப் பயன்படுத்துதல்.
35	

<p>5</p> <p>10</p> <p>15</p>		<p>23அ - இப்பிரிவின் கீழ் இலஞ்சத்தின் மூலம் பெறப்பட்ட ஆதனமெனக் கருதப்பட்ட ஆதனத்தை அல்லது இலஞ்சத்தின் மூலம் பெறப்பட்ட ஆதனம் எந்த ஆதனமாக மாற்றப்பட்டதோ அல்லது மாற்றப்பட்டிருந்ததோ அந்த ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருத்தல் அல்லது சொந்தமாக வைத்திருந்தல்.</p> <p>24 - அவாநிறைவு ஏற்றுக்கொள்ளல்.</p> <p>25 - இலஞ்சச் சட்டத்தின் பாகம் I இன் கீழ் ஒரு தவறுக்கு உடந்தையளித்தலைப் புரிவதற்கு எத்தனித்தல்.</p> <p>70 - ஊழல்.</p> <p>இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ள, இலஞ்சச் சட்டத்தின்கீழான தவறுகளைப் புரிவதற்குச் சதிசெய்தலும் உடந்தையளித்தலும்.</p>
<p>20</p> <p>25</p>	<p>1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, பகிரங்க ஆதனத்துக்கெதிரான தவறுகள் சட்டம்.</p>	<p>3 - பகிரங்க ஆதனத்தைத் திருடுதல்.</p> <p>5 - நேர்மையற்றமுறையில் கையாடல் செய்தல், குற்றமுறையான நம்பிக்கை மீறல், ஏமாற்று, பொய் ஆவணம் புனைதல், கணக்குகள் பொய்ப்பித்தல் என்பன.</p> <p>இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ள, பகிரங்க ஆதனத்துக்கெதிரான தவறுகள் சட்டத்தின் கீழான தவறுகளைப் புரிவதற்குச் சதிசெய்தலும் உடந்தையளித்தலும்.</p>
<p>30</p> <p>35</p>	<p>2005ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம்.</p>	<p>3 - பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தின் கீழான தவறுகள்.</p> <p>இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ள, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தின்கீழான தவறுகளைப் புரிவதற்குச் சதிசெய்தலும் உடந்தையளித்தலும்.</p>

	1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கித்தொழில் சட்டம்	வங்கித்தொழில் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
5	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம்	வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
10	(420 ஆம் அத்தியாயமான) பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.	பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
15	(417 ஆம் அத்தியாயமான) உள்நேரத் திறைசேரி உண்டியல்கள் சட்டம்	உள்நேரத் திறைசேரி உண்டியல்கள் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
20	1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கைப் பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டம்	இலங்கைப் பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
25	2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டம்	காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
30	2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, நிதித்தொழிற் சட்டம்	நிதித்தொழிற் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
35	2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, கொடுப்பனவு உபாயங்கள் மற்றும் மோசடிகள் சட்டம்	கொடுப்பனவு உபாயங்கள் மற்றும் மோசடிகள் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.
40	2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, கணனி குற்றச்செயல் சட்டம்	கணனி குற்றச்செயல் சட்டத்தின் கீழான தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயல்.



பல்தேசியங்களிடையே ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக அப்போதைக்கு வலுவிலுள்ள ஏதேனும் சட்டத்தின்கீழான தவறுகள்.

5 ஐந்தாண்டுகளுக்கு அல்லது அதற்குமேற்பட்ட காலத்துக்கு மறியற்றண்டனையினால் தண்டிக்கப்படற்பாலதும் அப்போதைக்கு வலுவிலுள்ள வேறேதேனும் சட்டத்தின்கீழானதுமான தவறொன்று.”.

5. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நின்றல்.

